

kanchipuram District

R **முதலாம் திருப்புதல் தேர்வு - 2023**

பன்னிரெண்டாம் வகுப்பு

நேரம் : 3.00 மணி

கணக்குபதிவியல்

மதிப்பெண்கள் : 90

பகுதி - I

20×1=20

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்:-

- 1) தொடக்கநிலை அறிக்கை வழக்கமாக தீயாரிக்கப்படுவது
 அ) தொடக்க முதல் கண்டறிய ஆ) இறுதிமுதல் கண்டறிய
 இ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய ஈ) அவ்வாண்டின் நட்பம் கண்டறிய
- 2) கடனாளிகள் தொடக்க இருப்பு ரூ.30000, பெற்ற ரொக்கம் ரூ.100000, கடன்விற்பனை ரூ.90000 கடனாளிகள் இறுதி இருப்பு?
 அ) ரூ. 30000 ஆ) ரூ. 130000 இ) ரூ. 40000 ஈ) ரூ. 20000
- 3) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு
 அ) பெயரளவுக் கணக்கு ஆ) சொத்து கணக்கு
 இ) ஆள்சார் கணக்கு ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- 4) உயில்கொடை ஒரு
 அ) வருவாயினச் செலவு ஆ) முதலினச் செலவு
 இ) வருவாயின வரவு ஈ) முதலின வரவு
- 5) கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல்மீது வட்டி
 அ) வழங்கப்படுவதில்லை ஆ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்
 இ) ஆண்டுக்கு 5% வழங்கப்படும் ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
- 6) பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
 அ) எடுப்புகள் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
 ஆ) முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
 இ) கடன் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
 ஈ) இலாபப் பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- 7) பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது
 அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து ஆ) நற்பெயர் ஒரு நடப்புச்சொத்து
 இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து ஈ) நற்பெயரினை வாங்க முடியாது
- 8) சராசரி இலாபம் ரூ. 25000 மற்றும் சாதாரண லாபம் ரூ.15000 ஆக இருக்கும்போது, உயர் இலாபம்
 அ) ரூ. 25000 ஆ) ரூ. 5000 இ) ரூ. 10000 ஈ) ரூ. 15000
- 9) மறுமதிப்பீட்டில் சொத்துக்களின் மதிப்பு உயர்வது
 அ) ஆதாயம் ஆ) நட்பம் இ) செலவு ஈ) இவற்றுள் ஏதுவுமில்லை
- 10) பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
 அ) மறுமதிப்பீட்டு இலாபம் ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
 இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர் ஈ) முதலீட்டு மாறுபடும் நிதி
- 11) கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது
 அ) அனைத்து கூட்டாளிகளின் முதல்கணக்கு
 ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
 இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
 ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
- 12) A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாபநட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகினார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
 அ) 4:3 ஆ) 3:4 இ) 2:1 ஈ) 1:2
- 13) நிறுமம் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்
 அ) அங்கிகரிக்கப்பட்ட முதல் ஆ) அழைக்கப்பட்ட முதல்
 இ) முதலினக் காப்பு ஈ) காப்பு முதல்

R

(2/6)

XII கணக்குபதிவியல்

- 14) சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு
அ) விற்பனையாளர் க/கு ஆ) பற்பல சொத்துக்கள் க/கு
இ) பங்குமுதல் க/கு ஈ) வங்கி க/கு
- 15) நிதி என்னும் சொல் குறிப்பிடுவது
அ) நடப்புப் பொறுப்புகள் ஆ) நடைமுறை முதல்
இ) நிலைச்சொத்துகள் ஈ) நீண்டகாலச் சொத்துகள்
- 16) ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகால சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?
அ) 175 ஆ) 125 இ) 25 ஈ) 100
- 17) புற அக பொறுப்புகள் அளவிடுவது
அ) குறுகிய காலக்கடன் தீர்க்கும் திறன் ஆ) நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
இ) இலாபம் ஈட்டும் திறன் ஈ) செயல்திறன்
- 18) பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துக்களுக்கும் உள்ள விகிதாச்சாரம்
அ) உரிமையாளர் விகிதம் ஆ) முதல் உந்துதிறன் விகிதம்
இ) புற அக பொறுப்பு விகிதம் ஈ) நடப்பு விகிதம்
- 19) Tallyல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள்?
i) ரொக்கம் ii) இலாப நடக்க க/கு iii) முதல் க/கு
அ) (i) மட்டும் ஆ) (ii) மட்டும்
இ) (i) மற்றும் (ii) இவை இரண்டும் ஈ) (ii) மற்றும் (iii) இவை இரண்டும்
- 20) Tally-ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
அ) அனாமத்து க/கு ஆ) கொடுபட வேண்டிய செலவு க/கு
இ) விற்பனை க/கு ஈ) முதலீடுகள் க/கு

பகுதி - II

எவையேனும் 7 வினாவிற்கு விடையளி. 30-வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும். $7 \times 2 = 14$

- 21) பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்.

2017, ஏப்ரல் 1 அன்று முதல்	ரூ. 2,50,000
2018, மார்ச் 31 அன்று முதல்	2,75,000
அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல்	30,000
அவ்வாண்டின் இலாபம்	15,000
அவ்வாண்டின் எடுப்புகள்	?

- 22) ஆயுள் உறுப்பினர் கட்டணம் - சிறுகுறிப்பு தரவும்.
- 23) ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ரூ.10000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
- 24) ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ.4000, 2015: ரூ.3000, 2016: ரூ.5000, 2017: ரூ.4500 மற்றும் 2018: ரூ.3500
5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- 25) தியாக விகிதம் என்றால் என்ன?
- 26) தீனா, சூர்யா மற்றும் ஜானதி என்ற கூட்டாளிகள் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2018 அன்று தீனா கூட்டாண்மையை விட்டு விலகினார். அவருடைய விலகலின் போது நிறுவனத்தின் கணக்கேடுகள் ரூ.50000 காப்பு நிதியினைக் காட்டியது. காப்பு நிதியினை மாற்றுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினை தரவும்.
- 27) நடைமுறை முதல் என்றால் என்ன?
- 28) கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும். மொத்த நடப்பு பொறுப்புகள் ரூ. 240000, மொத்த நடப்பு சொத்துக்கள் ரூ. 450000, சரக்கிருப்பு ரூ. 70000 முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் ரூ. 20000

R

(3/6)

XII கணக்குபதிவியல்

29) தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

30) விடுபட்ட விவரங்களைக் கொண்டு பின்வரும் குறிப்பேட்டுப் பதிவுகளை நிறைவு செய்யவும்.

நாள்	விவரம்	பே.ப.எண்	பற்று ரூ.	வரவு ரூ.
1.	க/கு ப பங்கு விண்ணப்பக் க/கு (விண்ணப்பத் தொகை பெற்றது)		200000	
2.	பங்கு விண்ணப்பக் க/கு ப (பங்கு விண்ணப்பத்தொகை பங்குமுதல் க/கு மாற்றப்பட்டது)		---	200000

பகுதி - III

எவையேனும் 7 வினாவிற்கு விடையளிக்கவும்.

7×3=21

40-வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும்.

31) பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்.

விவரம்	ரூ.
2018 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	50,000
அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	1,50,000
உள்திருப்பம்	15,000
வாராக்கடன்	5,000
2019- மார்ச் 31 அன்று கடனாளிகள்	70,000
ரொக்க விற்பனை	1,40,000

32) பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

	ரூ.
1.4.2018 அன்று விளையாட்டு பொருள் இருப்பு	16,000
அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருட்கள்	84,000
31.03.2019 அன்று விளையாட்டுப் பொருட்கள் இருப்பு	10,000

33) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்

34) நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.

35) அன்பு மற்றும் இராஜீ என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். ரவி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜீ மற்றும் ரவி அவர்களின் புதிய இலாபப்பங்கு 5:3:2 தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

36) கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிகட்டுதல்களை பட்டியலிடவும்.

37) அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த 200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் கோசுல் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

38) பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம்நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொதுஅளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

விவரம்	மணி நிறுமம் ரூ.	கனி நிறுமம் ரூ.
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	2,00,000	2,50,000
இதர வருமானம்	30,000	25,000
செலவுகள்	1,10,000	1,25,000

39) பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.800000

இயக்க இலாபம் ரூ. 200000

நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.200000

இயக்க அடக்கவிலை ரூ.1400000

நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.1000000 மொத்த இலாபம்

விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%

இயக்கச் செலவுகள் ரூ. 100000

R

(4/6)

XII கணக்குப்பதிவியல்

40) Tally ERP9 பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

பகுதி - IV

7×5=35

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்:-

41) ராஜீ முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு

விவரம்	1.1.2018 தொகை	31.12.2018 தொகை
கைரொக்கம்	80,000	90,000
சரக்கிருப்பு	1,80,000	1,40,000
கடனாளிகள்	90,000	2,00,000
பற்பல கடனீந்தோர்	1,30,000	1,95,000
வங்கிக் கடன்	60,000	60,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	80,000	45,000
பொறி மற்றும் இயந்திரம்	1,70,000	1,70,000

அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ.2500 எடுத்துக் கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாபநட்ட அறிக்கை தயாரிக்கவும்.

(அல்லது)

ஆ) பின்வரும் தகவல்களிலிருந்து பத்மினி மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

விவரம்	பத்மினி	பத்மா
2018 சனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு)	5,00,000	4,00,000
2018 ஆம் ஆண்டில் எடுப்புகள்	70,000	40,000
எடுப்புகள் மீது வட்டி	2,000	1,000
2018ல் இலாபப் பங்கு	52,000	40,000
முதல் மீது வட்டி	30,000	24,000
ஊதியம்	45,000	Nil
கழிவு	Nil	21,000

42) அ) மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019 மார்ச் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை	விவரம்	தொகை
தொடக்க ரொக்க இருப்பு	15000	காவலாளிக்குச் சம்பளம் கொடுத்து	12000
தொடக்க வங்கி இருப்பு	25000	மன்ற ஆண்டு விழாச் செலவுகள்	15000
நன்கொடைகள் பெற்றது	48000	ஒளியூட்டுச் செலவுகள்	16500
பழைய உபகரணங்கள் விற்குது	26000	பொழுதுபோக்குச் செலவுகள்	13500
சிறுநுண்டிச் செலவுகள்	13000	பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது	5000
மன்றஆண்டு விழா வசூல்	18000	அறக்கொடை நாடக்காட்சி செலவுகள்	3000
டென்னிஸ் மைதான கட்டுமான செலவுகள்	7000	முதலீடுகள் விற்குது	12000
அறக்கொடை நாடக்காட்சி வசூல்	4000	இறுதி ரொக்க இருப்பு	12000
வாடகை செலுத்தியது	1000		

(அல்லது)

ஆ) ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7:3 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2018 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக்குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	தொகை	தொகை	சொத்துகள்	தொகை
முதல் கணக்குகள்			நிலம்	60000
ஆனந்த்	50000		சரக்கிருப்பு	40000
பாலு	30000	80000	கடனாளிகள்	20000
பற்பல கடனீந்தோர்		20000	கைரொக்கம்	10000
இலாப நட்ட க/கு		30000		13000

R

(5/6)

XII கணக்குபதிவியல்

2018 ஏப்ரல் 1ஆம் நாளன்ற அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு ரூ.20,000 முதலுடன் கூட்டாளியாக கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர்.

அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3000 குறைப்பது

ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2000 உருவாக்குவது

இ) நிலத்தின் மதிப்பை ரூ.10000 மதிப்பேற்றம் செய்வது

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

- 43) அ) ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு.
2016: ரூ. 20000, 2017: ரூ.17000 மற்றும் 2018: ரூ.23,000
மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ. 80000 நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாபவீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(அல்லது)

ஆ) ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார் பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்

(ii) சரக்கிருப்பு ரூ.3000 இயந்திரம் ரூ.6500 மதிப்பு குறைக்க வேண்டும்

(iii) கொடுபடாச் செலவுகள் ரூ.500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.

குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

- 44) அ) சரண்யா வரையறு நிறுவனம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 20000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்க்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பத்தின் போது ரூ. 3

ஒதுக்கீட்டின் போது ரூ. 4

முதலாம் மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ. 4

30000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத்தொகை திருப்பி உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(அல்லது)

ஆ) தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

- 45) அ) பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுவனத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்	2015-2016	2016-2017
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	300000	360000
இதர வருமானம்	100000	60000
செலவுகள்	200000	180000
வருமான வரி	30%	30%

(அல்லது)

ஆ) முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்து வரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

விவரம்	1.4.2017	31.03.2018
சரக்கிருப்பு	100000	50000
பற்பல கடனாளிகள்	250000	350000
ரொக்கம்	25000	40000
அறைகலன்	10000	10000
பற்பல கடனீந்தோர்	150000	175000

பிற விவரங்கள்

தொகை

எடுப்புகள்

40000

பெற்ற தள்ளுபடி

20000

தொகை

கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 535000

பல்வகைச் செலவுகள்

30000

R

(6/6)

XII கணக்குபதிவியல்

235000

அளித்த தள்ளுபடி
கடன்நீதோருக்கு அளித்த

250001.4.2017 அன்று முதல்

ரொக்கம்

450000

- 46) அ) அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

விவரம்	2018 மார்ச் 31	2019 மார்ச் 31
சரக்கிருப்பு	தொகை 360000	தொகை 440000
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்	740000	660000
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்	190000	280000
நிலைச் சொத்துகள்	600000	800000

கூடுதல் தகவல்கள்:-

- i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ. 21,00,000
iii) விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ. 16,00,000
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன்கொள்முதல் எனக் கொள்ளவும். (அல்லது)

ஆ) கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

- 47) அ) பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்.

விவரம்	இலட்சங்களில்		
	வருடம் 1	வருடம் 2	வருடம் 3
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்			
பங்குதாரர் நிதி	250	275	300
நீண்ட காலப் பொறுப்புகள்	100	125	100
நடப்பு பொறுப்புகள்	50	40	80
மொத்தம்	400	440	480
II. சொத்துகள்			
நிலைச் சொத்துகள்	300	360	390
நடப்புச் சொத்துகள்	100	80	90
மொத்தம்	400	440	480

(அல்லது)

- ஆ) வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள் அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.12.2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்	தொகை	தொகை	சொத்துகள்	தொகை
முதல் கணக்குகள்			அறைகலன்	25000
வெற்றி	30000		சரக்கிருப்பு	20000
இரஞ்சித்	20000	50000	கடனாளிகள்	10000
காப்பு நிதி		5000	கைரொக்கம்	35000
பற்பல கடனீந்தோர்		45000	இலாப நட்டக்/கு (நட்டம்)	10000
		100000		100000

பின்வரும் சரிக்கட்டுதல்களில் 1.1.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.

- i) சூரியா $\frac{1}{4}$ இலாபப் பங்கிற்காக ரூ.10000 முதல் கொண்டு வருகிறார்.
ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
iii) கடனாளிகள் ரூ. 7500 என மதிப்பிடப்படுகிறது.
iv) அறைகலன் மதிப்பு ரூ.40000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
v) கொடுபட வேண்டிய கூலி ரூ. 4500 இது வரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.